

# Transliteration–Telugu

Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention  
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U  
R RR IR IRR  
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh n/G  
c ch j jh n/J (jn – as in jnAna)  
T Th D Dh N  
t th d dh n  
p ph b bh m  
y r l L v  
S sh s h

## paripAlaya paripAlaya-rItigauLa

In the kRti ‘paripAlaya paripAlaya’ – rAga rItigauLa, SrI tyAgarAja states about his mental worship of the Lord.

- <sup>1</sup>P paripAlaya paripAlaya paripAlaya  
raghu nAtha
- C1 tanuvE nIk(a)nuvaina sadanamaurA  
raghu nAtha (pari)
- C2 sthira cittamu vara cAmIkara pIThamu  
raghu nAtha (pari)
- C3 su-pada dhyAnamu gangA jalam(au)rA  
raghu nAtha (pari)
- C4 ibha pAlaka abhimAnamu Subha cElamu  
raghu nAtha (pari)
- C5 ghana kIrtini palku vAsana gandhamu  
raghu nAtha (pari)
- C6 hari nAma smaraNamulu <sup>2</sup>virul(au)rA  
raghu nAtha (pari)
- C7 toli dushkRta phalam(e)lla <sup>3</sup>guggulu dhUpamu  
raghu nAtha (pari)
- C8 nI pAda bhaktiy<sup>4</sup>(E) proddu dIpamb(a)gu  
raghu nAtha (pari)
- C9 nE jEyu su-pUjA phalamu bhOjanam(a)vu  
raghu nAtha (pari)
- <sup>5</sup>C10 eDa-bAyani nAyeDa kalgu sukhamu viDem(au)rA

raghu nAtha (pari)

<sup>5</sup>C11 ninnu jUcuTE ghana dIp(A)rAdhanam(au)rA  
raghu nAtha (pari)

C12 <sup>6</sup>pUjA vidhi naija tyAgarAja kRtamu  
raghu nAtha (pari)

Gist

O Lord raghu nAtha! O Protector of gajEndra!  
Protect me.

1. My body itself is the abode fit for You.
2. My unwavering mind is the sacred golden seat for You.
3. Meditation on Your holy feet is the water of river gangA (for Your bathing).
4. My affection towards You is the auspicious garment (to adorn you with);
5. Chanting of Your great fame is the fragrant sandal paste (that I apply on You).
6. Remembering the names of Lord hari are the flowers (with which I worship You).
7. All the results of my past misdeeds (would go up in smoke) as incense (offered to You).
8. Devotion towards Your feet is the permanent lamp (that glows in Your sannidhi).
9. The result of the auspicious worship which I perform is the food (offering) (made to You).
10. The unceasing comfort that springs in me is the betel-nut offering (made to You).
11. Beholding You is indeed the sacred light offering (I make).
12. The procedure of worship is as performed by this tyAgarAja himself.

Word-by-word Meaning

P O Lord raghu nAtha! Protect (paripAlaya) me; protect (paripAlaya) me;  
protect (paripAlaya) me.

C1 My body itself (tanuvE) is (aurA) the abode (sadanamu) (sadanamaurA)  
fit (anuvaina) for You (nIku) (nIkanuvaina);  
O Lord raghu nAtha! protect me.

C2 My unwavering (sthira) mind (cittamu) is the sacred (vara) golden  
(cAmIkara) seat (pIThamu) for You;  
O Lord raghu nAtha! protect me.

C3 Meditation (dhyAnamu) on Your holy feet (su-pada) is (aurA) the water  
(jalamu) (jalamaurA) of river gangA (for Your bathing);  
O Lord raghu nAtha! protect me.

C4 O Protector (pAlaka) of gajEndra – the elephant (ibha)! My affection  
(abhimAnamu) towards You is the auspicious (Subha) garment (cElamu) (to  
adorn you with);  
O Lord raghu nAtha! protect me.

C5 Chanting (palku) (literally saying) of Your great (ghana) fame (kIrtini) is  
the fragrant (vAsana) sandal paste (gandhamu) (that I apply on You);  
O Lord raghu nAtha! protect me.

C6 Remembering (smaraNamulu) the names (nAma) of Lord hari are (aurA) the flowers (virulu) (virulaurA) (with which I worship You);  
O Lord raghu nAtha! protect me.

C7 All (ella) the results (phalamu) (phalamella) of my past (toli) misdeeds (dushkRta) (would go up in smoke) as incense (dhUpamu) of guggulu (offered to You);  
O Lord raghu nAtha! protect me.

C8 Devotion (bhakti) towards Your (nI) feet (pada) is (agu) the permanent (E proddu) (literally at all times) (bhaktiyE) lamp (dIpambu) (that glows in Your sannidhi);  
O Lord raghu nAtha! protect me.

C9 The result (phalamu) of the auspicious worship (supUja) which I (nE) perform (jEyu) is (avu) the food (offering) (bhOjanamu) (bhOjanamavu) (made to You);  
O Lord raghu nAtha! protect me.

C10 The unceasing (eDa-bAyani) comfort (sukhamu) that springs (kalgu) in me (nAyeDa) is (aurA) the betel-nut offering (viDemu) (viDemaaurA) (made to You);  
O Lord raghu nAtha! protect me.

C11 Beholding (jUcuTE) You (ninna) is (aurA) indeed the sacred (ghana) light (dIpa) offering (ArAdhanamu) (dIpArAdhanamaaurA) (I make);  
O Lord raghu nAtha! protect me.

C12 The procedure (vidhi) of worship (pUjA) is as performed (kRtamu) by this tyAgarAja himself (naija) (literally one's own);  
O Lord raghu nAtha! Protect me.

Notes –

Variations –

<sup>1</sup> – In some books pallavi is repeated (given twice).

<sup>2</sup> – virulaurA –viru tAmara : As the ending 'aurA' is given in five other caraNas, 'virulaurA' seems to be more appropriate.

<sup>5</sup> – caraNas 10 and 11 are as given in reverse order in some books. The correct order seems to be as given herein.

References –

<sup>3</sup> – guggulu dhUpamu – gum or resin of Balsamodendron Mukul (bdellium) or Boswellia glabra (Watts); For complete details visit website – [http://www.alchemy-works.com/incense\\_benzoin.html](http://www.alchemy-works.com/incense_benzoin.html)  
sAmbrANi – the fragrant gum benzoin – is also a famous incense.

<sup>4</sup> – E proddu dIpambu – permanent lamp. In temples a lamp that glows permanently is called 'akhaNDamu'. In tamil it is called 'tUNDA viLakku'.

<sup>6</sup> – pUjA vidhi – For 'Siva mAnasa pUja' by Adi SankarAcArya – [http://www.sankaracharya.org/shiva\\_manasa\\_pooja.php](http://www.sankaracharya.org/shiva_manasa_pooja.php)

For 'nirguNa mAnasa pUjA' of Adi SankarAcArya – [http://www.sankaracharya.org/nirguna\\_manasa\\_puja.php](http://www.sankaracharya.org/nirguna_manasa_puja.php) and [http://sanskritdocuments.org/all\\_pdf/nirgunamaanasapuuja.pdf](http://sanskritdocuments.org/all_pdf/nirgunamaanasapuuja.pdf)

Comments -

General – The kRti covers most of 16 services to Lord (shODaSOpacAra)-  
(1) asana (seat of the image) (caraNa 2) ; (2) svagata (welcome); (3) padya (water for washing the feet); (4) arghya (offering of unboiled rice, flowers, sandal paste, durva grass, etc., to the Devata in the kushi) (vessel); (5 and 6) achamana (water for sipping, which is offered twice); (7) madhuparka (honey, ghee, milk, and curd offered in a silver or brass vessel); (8) snana (water for bathing) (caraNa 3); (9) vasana (cloth) (caraNa 4); (10) abharana (jewels); (11) gandha (scent and sandal paste is given) (caraNa 5); (12) pushpa (flowers) (caraNa 6); (13) dhupa (incense stick) (caraNa 7); (14) dipa (light) (caraNa 8 and 11); (15) naivedya (food) (caraNa 9); (16) vandana or namas-kara (prayer). Source – <http://www.astrojyoti.com/mahanirvanatantra4.htm> (see Puja)

## Devanagari

प. परिपालय परिपालय परिपालय

रघु नाथ

च1. तनुवे नी(क)नुवैन सदन(मौ)रा

रघु नाथ (प)

च2. स्थिर चित्तमु वर चामीकर पीठमु

रघु नाथ (प)

च3. सु-पद ध्यानमु गङ्गा जल(मौ)रा

रघु नाथ (प)

च4. इभ पालक अभिमानमु शुभ चेलमु

रघु नाथ (प)

च5. घन कीर्तिनि पल्कु वासन गन्धमु

रघु नाथ (प)

च6. हरि नाम स्मरणमुलु विरु(लौ)रा

रघु नाथ (प)

च7. तोलि दुष्कृत फल(मे)ल्ल गुग्गुलु धूपमु

रघु नाथ (प)

च8. नी पाद भक्ति(ये) प्रोद्दु दीप(म्ब)गु

रघु नाथ (प)

च9. ने जेयु सु-पूजा फलमु भोजन(म)वु

रघु नाथ (प)

च10. एड-बायनि ना(ये)ड कल्गु सुखमु विडे(मौ)रा

रघु नाथ (प)

च11. निन्नु जूचुटे घन दी(पा)राधन(मौ)रा

रघु नाथ (प)

च12. पूजा विधि नैज त्यागराज कृतमु

रघु नाथ (प)

### **English with Special Characters**

pa. paripālaya paripālaya paripālaya

raghu nātha

ca1. tanuvē nī(ka)nuvaina sadana(mau)rā

raghu nātha (pa)

ca2. sthira cittamu vara cāmīkara pīṭhamu

raghu nātha (pa)

ca3. su-pada dhyānamu gaṅgā jala(mau)rā

raghu nātha (pa)

ca4. ibha pālaka abhimānamu śubha cēlamu

raghu nātha (pa)

ca5. ghana kīrtini palku vāsana gandhamu

raghu nātha (pa)

ca6. hari nāma smaraṇamulu viru(lau)rā

raghu nātha (pa)

ca7. toli duṣkṛta phala(me)lla guggulu dhūpamu

raghu nātha (pa)

ca8. nī pāda bhakti(yē) proddu dīpa(mba)gu

raghu nātha (pa)

ca9. nē jēyu su-pūjā phalamu bhōjana(ma)vu

raghu nātha (pa)

ca10. eḍa-bāyani nā(ye)ḍa kalgu sukhamu viḍe(mau)rā

raghu nātha (pa)

ca11. ninnu jūcuṭē ghana dī(pā)rādhana(mau)rā  
raghu nātha (pa)

ca12. pūjā vidhi naija tyāgarāja kṛtamu  
raghu nātha (pa)

### Telugu

ప. పరిపాలయ పరిపాలయ పరిపాలయ

రఘు నాథ

చ1. తనువే నీ(క)నువైన సదన(మౌ)రా

రఘు నాథ (ప)

చ2. స్థిర చిత్తము వర చామీకర పీఠము

రఘు నాథ (ప)

చ3. సు-పద ధ్యానము గజ్ఞా జల(మౌ)రా

రఘు నాథ (ప)

చ4. ఇభ పాలక అభిమానము శుభ చేలము

రఘు నాథ (ప)

చ5. ఘన కీర్తిని పల్కు వాసన గన్ధము

రఘు నాథ (ప)

చ6. హరి నామ స్మరణములు విరు(లౌ)రా

రఘు నాథ (ప)

చ7. తొలి దుష్కృత ఫల(మె)ల్ల గుగ్గులు ధూపము

రఘు నాథ (ప)

చ8. నీ పాద భక్తి(యే) ప్రొద్దు దీప(మ్మ)గు

రఘు నాథ (ప)

చ9. నే జేయు సు-పూజా ఫలము భోజన(మ)వు

రఘు నాథ (ప)

చ10. ఎడ-బాయని నా(యె)డ కల్లు సుఖము విడె(మౌ)రా

రఘు నాథ (ప)

చ11. నిన్ను జూచుటే ఘన దీ(పా)రాధన(మౌ)రా

రఘు నాథ (ప)

చ12. పూజా విధి వైజ త్యాగరాజ కృతము

రఘు నాథ (ప)

## Tamil

ப. பரிபாலய பரிபாலய பரிபாலய

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup>

ச1. தனுவே நீ(க)னுவைன ஸத<sup>3</sup>ன(மௌ)ரா

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச2. ஸ்தி<sup>2</sup>ர சித்தமு வர சாமீகர பீட<sup>2</sup>மு

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச3. ஸு-பத<sup>3</sup> த்யானமு கங்கா<sup>3</sup> ஜல(மௌ)ரா

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச4. இப<sup>4</sup> பாலக அபி<sup>4</sup>மானமு ஸுப<sup>4</sup> சேலமு

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச5. க<sup>4</sup>ன கீர்தினி பல்கு வாஸன கந்த<sup>3</sup>மு

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச6. ஹரி நாம ஸ்மரணமுலு விரு(லௌ)ரா

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச7. தொலி துஷ்-க்ருத ப<sup>2</sup>ல(மெ)ல்ல குக்கு<sup>3</sup>லு தூ<sup>4</sup>பமு

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச8. நீ பாத<sup>3</sup> ப<sup>4</sup>க்தி(யே) ப்ரொத்து<sup>3</sup> தீபம்(ப<sup>3</sup>)கு<sup>3</sup>

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச9. நே ஜேயு ஸு-பூஜா ப<sup>2</sup>லமு போ<sup>4</sup>ஜன(ம)வு

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச10. எட<sup>3</sup>-பாய்நி நாயெ)ட<sup>3</sup> கல்கு<sup>3</sup> ஸுக<sup>2</sup>மு விடெ<sup>3</sup>(மௌ)ரா

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச11. நின்னு ஜுகடே க<sup>4</sup>ன தீ<sup>3</sup>(பா)ராத<sup>4</sup>ன(மௌ)ரா

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

ச12. பூஜா விதி<sup>4</sup> நைஜ த்யாக<sup>3</sup>ராஜ க்ருதமு

ரகு<sup>4</sup> நாத<sup>2</sup> (பரி)

காப்பாய், காப்பாய், காப்பாய், இரகு நாதா!

1. இவ்வுடலே உனக்குகந்த இருப்பிடமாகுமய்யா,

இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

2. திடச் சித்தமே உயர் பொற்றிருக்கையாகும்,

இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

3. தூய திருவடித் தியானமே கங்கை நீராகுமய்யா,

இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

4. கரியைக் காத்தோனே! (எனது) அபிமானமே உயர்

ஆடைகளாம், இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

5. மேன்மையான புகழுரைத்தலே மணக்கும் சந்தனமாம்,

இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

6. அரி நாமங்களை நினைவு கூர்தலே மலர்களாகுமய்யா,

இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

7. முன் தீவினைப்பயன்கள் யாவும் (புகையும்) குங்குலியத்  
தூபமாக, இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

8. உனது திருவடிப் பற்றே தூண்டா விளக்காகும்,  
இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

9. நான் செய்யும் நல்வழிபாட்டுப் பயனே படையலாகும்,  
இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

11. இடைவிடா தென்னிடம் உண்டாகும் சுகமே வீடிகை  
யாகுமய்யா, இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

10. உன்னைக் காண்டலே சிறந்த விளக்காலாத்தியாகுமய்யா,  
இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

12. பூசை விதிகள் தியாகராசன் தான் கைக்கொண்டவை,  
இரகு நாதா! காப்பாய், இரகு நாதா!

அபிமானம் - தனதெனப் பெருமைப் படல்  
வீடிகை - தாம்பூலம்  
ஆலாத்தி - நீராஞ்சனம்

இவை இறைவனுக்கும், விருந்தினருக்கும் செய்யப்படும்  
பதினாறு விதமான விருந்தோம்பல் (உபசாரங்கள்) ஆகும்

## Kannada

ಪೆ. ಪರಿಪಾಲಯ ಪರಿಪಾಲಯ ಪರಿಪಾಲಯ

ರಘು ನಾಥ

ಚ೦. ತನುವೇ ನೀ(ಕ)ನುಪೈನ ಸದನ(ಮೌ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೨. ಸಿರ ಚಿತ್ತಮು ವರ ಚಾಮೀಕರ ಪೀಠಮು

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೩. ಸು-ಪದ ಧ್ಯಾನಮು ಗಜ್ಜಾ ಜಲ(ಮೌ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೪. ಇಭ ಪಾಲಕ ಅಭಿಮಾನಮು ಶುಭ ಚೇಲಮು

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೫. ಘನ ಕೀರ್ತಿ ಪಲ್ಕ ವಾಸನ ಗಢಮು



ರಘು ನಾಥ (ಪ)

ಚ೬. ಹರಿ ನಾಮ ಸ್ಮರಣಮುಲು ವಿರು(ಲೌ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೭. ತೊಲಿ ದುಷ್ಕೃತ ಫಲ(ಮೆ)ಲ್ಲ ಗುಗ್ಗುಲು ಧೂಪಮು

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೮. ನೀ ಪಾದ ಭಕ್ತಿ(ಯೇ) ಪ್ರೊದ್ಧು ದೀಪ(ಮ್ಬು)ಗು

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೯. ನೇ ಜೇಯು ಸು-ಪೂಜಾ ಫಲಮು ಭೋಜನ(ಮ)ವು

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೧೦. ಎಡೆ-ಬಾಯನಿ ನಾ(ಯೆ)ಡೆ ಕಲ್ಲು ಸುಖಮು ವಿಡೆ(ಮೌ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೧೧. ನಿನ್ನು ಜೂಚುಟೇ ಘನ ದೀ(ಪಾ)ರಾಧನ(ಮೌ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

ಚ೧೨. ಪೂಜಾ ವಿಧಿ ನೈಜ ತ್ಯಾಗರಾಜ ಕೃತಮು

ರಘು ನಾಥ (ಪ)

## Malayalam

೧. ಪರಿಪಾಲಯ ಪರಿಪಾಲಯ ಪರಿಪಾಲಯ

ರಘು ನಾಥ

೨. ತನುವೇ ನಗಿ(ಕ)ನುವವನ ಸುರನ(ಮ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

೩. ಸುಖಿರ ಚಿಂತಾ ವರ ಚಾಮಿಕರ ಪಿಂಚು

ರಘು ನಾಥ (ಪ)

೪. ಸು-ಪರ ಯುಗಮು ಗಣಗಾ ಜಲ(ಮ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

೫. ಇಡ ಪಾಲಕ ಅಡಿಮಾನಮು ಶುಭ ಚಲಮು

ರಘು ನಾಥ (ಪ)

೬. ಅನ ಕಿರೀತಿನಿ ಪಲಕ್ಕು ವಾಸನ ಗುಣಮು

ರಘು ನಾಥ (ಪ)

೭. ಹರಿ ನಾಥ ಸುಖರಣಮುಲು ವಿರು(ಲೌ)ರಾ

ರಘು ನಾಥ (ಪ)

೮. ತೊಲಿ ದುಷ್ಕೃತ ಫಲ(ಮೆ)ಲ್ಲ ಗುಗ್ಗುಲು ಧೂಪಮು

ರಘು ನಾಥ (ಪ)

೯. ನೀ ಪಾದ ಭಕ್ತಿ(ಯೇ) ಪ್ರೊದ್ಧು ದೀಪ(ಮ್ಬು)ಗು

- രഘു നാഥ (പ)  
ച9. നേ ജേയു സു-പൂജാ ഫലമു ഭോജന(മ)വു  
രഘു നാഥ (പ)  
ച10. എഡ-ബായനി നാ(യെ)ഡ കല്ഗു സുഖമു വിഡെ(മ)രാ  
രഘു നാഥ (പ)  
ച11. നിന്നു ജുചുടേ ഘന ദീ(പാ)രാധന(മ)രാ  
രഘു നാഥ (പ)  
ച12. പൂജാ വിധി നൈജ ത്യാഗരാജ കൃതമു  
രഘു നാഥ (പ)

## Assamese

- പ. പരിപാലയ പരിപാലയ പരിപാലയ  
ബു നാഥ  
ച1. തനുരേ നീ(ക)നുരൈന സദന(മോ)ബാ  
ബു നാഥ (പ)  
ച2. ഹിർ ചിതുമു റർ ചാമീകർ പീഠമു  
ബു നാഥ (പ)  
ച3. സു-പദ ധ്യാനമു ഗസ്താ ജല(മോ)ബാ  
ബു നാഥ (പ)  
ച4. ഇഭ പാലക അഭിമാനമു ശുഭ ചേലമു  
ബു നാഥ (പ)  
ച5. ധന കീർതിനി പങ്കു രാസന ഗന്ധമു  
ബു നാഥ (പ)  
ച6. ഹിർ നാമ സ്മരണമുലു റിർ(ലോ)ബാ  
ബു നാഥ (പ)  
ച7. തോലി ദുഷ്ടത ഫല(മെ)ല്ല ഗുഗുലു ധൂപമു  
ബു നാഥ (പ)  
ച8. നീ പാദ ഭക്തി(യെ) പ്രോദ്ധു ദീപ(മ)ഗു  
ബു നാഥ (പ)  
ച9. നെ ജേയു സു-പൂജാ ഫലമു ഭോജന(മ)വു

ৰঘু নাথ (প)

চ১০. এড-বায়নি না(য়ে)ড কল্প সুখমু ৰিডে(মৌ)ৰা

ৰঘু নাথ (প)

চ১১. নিম্ন জুচুটে ঘন দী(পা)ৰাধন(মৌ)ৰা

ৰঘু নাথ (প)

চ১২. পূজা ৰিধি নৈজ আগৰাজ কৃতমু

ৰঘু নাথ (প)

## **Bengali**

প. পৰিপালয় পৰিপালয় পৰিপালয়

ৰঘু নাথ

চ১. তনুবে নী(ক)নুবৈন সদন(মৌ)ৰা

ৰঘু নাথ (প)

চ২. স্থিৰ চিত্তমু বর চামীকর পীঠমু

ৰঘু নাথ (প)

চ৩. সু-পদ ধ্যানমু গঙ্গা জল(মৌ)ৰা

ৰঘু নাথ (প)

চ৪. ইভ পালক অভিমানমু শুভ চেলমু

ৰঘু নাথ (প)

চ৫. ঘন কীৰ্তিনি পঙ্কু বাসন গন্ধমু

ৰঘু নাথ (প)

চ৬. হরি নাম স্মরণমুলু বিরু(লৌ)ৰা

ৰঘু নাথ (প)

চ৭. তোলি দুষ্কৃত ফল(মে)ল্ল গুণ্ণলু ধূপমু

ৰঘু নাথ (প)

চ৮. নী পাদ ভক্তি(য়ে) প্রোদু দীপ(স্ব)ণ্ড

રઘુ નાથ (પ)

૮૯. ને જેયુ સુ-પૂજા ફલમુ ભોજન(મ)વુ

રઘુ નાથ (પ)

૮૯૦. એડ-વાયનિ ના(યે)ડ કન્નુ સુખમુ વિડે(મૌ)રા

રઘુ નાથ (પ)

૮૯૧. નિન્નુ જૂઠુટે ઘન દી(પા)રાધન(મૌ)રા

રઘુ નાથ (પ)

૮૯૨. પૂજા વિધિ નૈજ આગરાજ કૃતમુ

રઘુ નાથ (પ)

### **Gujarati**

૫. પરિપાલય પરિપાલય પરિપાલય

રઘુ નાથ

૫૧. તનુવે ની(ક)નુવૈન સદન(મૌ)રા

રઘુ નાથ (પ)

૫૨. સ્થિર ચિત્તમુ વર ચામીકર પીઠમુ

રઘુ નાથ (પ)

૫૩. સુ-પદ ધ્યાનમુ ગડ્ગા જલ(મૌ)રા

રઘુ નાથ (પ)

૫૪. ઈભ પાલક અભિમાનમુ શુભ ચેલમુ

રઘુ નાથ (પ)

૫૫. ઘન કીર્તિનિ પલ્કુ વાસન ગન્ધમુ

રઘુ નાથ (પ)

૫૬. હરિ નામ સ્મરણમુલુ વિરુ(લૌ)રા

રઘુ નાથ (પ)

૫૭. તૌલિ દુષ્કૃત ફલ(મૌ)લેલ ગુગ્ગુલુ ધૂપમુ

રઘુ નાથ (પ)

૫૮. ની પાદ ભક્તિ(યે) પ્રૌદુ દીપ(મ્મ)ગુ

રઘુ નાથ (પ)

૫૯. ને જેયુ સુ-પૂજા ફલમુ ભોજન(મ)વુ

ରଘୁ ନାଥ (୫)

୪୧୦. ଐଠ-ଭାଧନି ନା(ଧ)ଠ ଛାଘୁ ଶୁଭମୁ ବିଠ(ମୌ)ରା

ରଘୁ ନାଥ (୫)

୪୧୧. ନିଷ୍ଠୁ ଗୁଧୁଟେ ଘନ ଶି(ଧା)ରାଧନ(ମୌ)ରା

ରଘୁ ନାଥ (୫)

୪୧୨. ପୁଞ୍ଜ ବିଧି ନୈଞ୍ଜ ଧ୍ୟାଗାରାଞ୍ଜ ଛୁତମୁ

ରଘୁ ନାଥ (୫)

### **Oriya**

ପ. ପରିପାଳୟ ପରିପାଳୟ ପରିପାଳୟ

ରଘୁ ନାଥ

ଚ୧. ଚନ୍ଦ୍ରଞ୍ଜ ନୀ(କ)ନ୍ଦ୍ରଞ୍ଜେନ ସଦନ(ମୌ)ରା

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୨. ଶ୍ରିର ଚିତ୍ରମୁ ଶ୍ରୀ ଚାମୀକର ପୀଠମୁ

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୩. ସୁ-ପଦ ଧ୍ୟାନମୁ ଗଙ୍ଗା ଜଳ(ମୌ)ରା

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୪. ଇଭ ପାଳକ ଅଭିମାନମୁ ଶୁଭ ଚେଳମୁ

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୫. ଘନ କୀର୍ତ୍ତିନି ପଲ୍ଲକୁ ଶ୍ରୀସନ ଗନ୍ଧମୁ

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୬. ହରି ନାମ ସୁରଶମୁଲ୍ଲୁ ଶ୍ରିରୁ(ଲୌ)ରା

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୭. ତୋଳି ଦୁଷ୍ଟତ ଫଳ(ମେ)ଲ୍ଲୁ ଗୁରୁଗୁଲ୍ଲୁ ଧୂପମୁ

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୮. ନୀ ପାଦ ଭକ୍ତି(ରେ) ପ୍ରୋଘୁ ଦୀପ(ମୁ)ଗୁ

ରଘୁ ନାଥ (ପ)

ଚ୯. ନେ ଜେୟୁ ସୁ-ପୂଜା ଫଳମୁ ଭୋଜନ(ମେ)ସୁ



ਰਘੁ ਨਾਥ (ਪ)

ਚੜ੍ਹ. ਨੇ ਜੇਯੁ ਸੁ-ਪੁਜਾ ਫਲਮੁ ਭੋਜਨ(ਮ)ਵੁ

ਰਘੁ ਨਾਥ (ਪ)

ਚ੧੦. ਏਡ-ਬਾਯਨਿ ਨਾ(ਯੇ)ਡ ਕਲਗੁ ਸੁਖਮੁ ਵਿਡੇ(ਮੋ)ਰਾ

ਰਘੁ ਨਾਥ (ਪ)

ਚ੧੧. ਨਿੱਨੁ ਜੁਚੁਟੇ ਘਨ ਦੀ(ਪਾ)ਰਾਧਨ(ਮੋ)ਰਾ

ਰਘੁ ਨਾਥ (ਪ)

ਚ੧੨. ਪੁਜਾ ਵਿਧਿ ਨੈਜ ਤਜਾਗਰਾਜ ਕ੍ਰਿਤਮੁ

ਰਘੁ ਨਾਥ (ਪ)